



- ஐக்கிய நாடுகளின் பொதுமன்றம் 1, 2017 ஐக்கிய நாடுகளின் பொதுமன்றம் 150. ஐக்கிய நாடுகளின் பொதுமன்றம். -

எம் தாய் நாடு இலங்கை. இன்று எம் 'கும்பாபதி நாடு' கனடா. அதே சமயம் எம் புகலிட வளர்ப்புத் தாய் நாடும் கனடாவே. தாய் நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல் முரண்பாடுகளால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டபோது புகலிடத் தாயாக எம்மை, எம்மைப்போல் இலட்சக்கணக்கில் எம்மின் மற்றும் பல்கலை மக்களை இரு கரம் நீட்டி, இருக்க இடம் கொடுத்து, எம் அனைவர்தம் வாழ்வைத் தொடர அனுமதித்த மண் இது. இந்தப் புகலிடத் தாய்க்கு இன்று வயது 150. பல்கலை மக்களும் ஒன்றிணைந்து எவ்வித பகை முரண்பாடுகளும்ற்று வாழும் மண் இது.

தமது நாடுகளில் முட்டி மோதிக் கொள்ளும் பாலஸ்தீனியர்களும், இஸ்ரவேலியர்களும் இங்கு அடூத தடூத து நட்பு ரீதியிலான முரண்பாடுகளுடன் வாழ முடிகின்றது. சிங்களவர்களும், தமிழர்களும் இது போல் ஏனைய பல நாடுகளில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பல்கலை மக்கள் யாவரும் இங்கு அமையக்கூடிய வாழ முடிகின்றதென்றால், சில இனங்களே வாழும் நாடுகளில் இவ்விதமனே வாழ முடியாது? கனடாவிலிருந்து ஏனைய நாட்டு மக்கள் பாடங்கள் படிப்பதற்கு நிறையவே உள்.

அண்மையில் உலகின் வலிமையான நாடான அமெரிக்காவின் அதிபர் சிறுபான்மை இனங்களாக கெதிராக, குறிப்பாக முஸ்லீம் மக்களாக கெதிராகச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது, மான்ரியலில் மசூதியில் வழிபட்டுக்கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் இனவெறி பிடித்த ஒருவரால் படுகொலை செய்யப்பட்டபோது கனடா நாட்டு மக்கள் மற்றும் அரசியற் தலைவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக நின்றதை, குரல் கொடுத்ததை மறக்க முடியாது.

இன்று 150 ஆவது வயதில் அடியெடுத்து வகைக்கும் கனடா அன்னம் மற்றும்

